

SHIVA MILLS LIMITED

(Formerly STYL TEXTILE VENTURES LIMITED)

Regd.Office: 252, Mettupalayam Road, Coimbatore - 641 043, Tamil Nadu, India.

Telephone: 0422-2435555 Email: shares@shivamills.com Website: www.shivamills.com

CIN: L17111TZ2015PLC022007 GSTRN: 33AAXCS5170R1ZC

SML/SEC/350/NSE & BSE/2021-22

15.11.2021

The Manager
Listing Department
National Stock Exchange Of India Limited
"Exchange Plaza"
Bandra-Kurla Complex
Bandra (East)
Mumbai 400 051

BSE Limited Floor25 Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai 400 001

Scrip Code: SHIVAMILLS

Scrip Code: 540961

Dear Sir,

Sub: Advertisement in Newspaper - reg.

We are enclosing copy of Extract of Unaudited Financial Results for the Quarter ended 30th September, 2021 advertised in the following Newspapers:

1. Business Standard dt: 15.11.2021 in English

2. Makkal Kural dt: 14.11.2021 in Tamil

Kindly take on record the above information.

Thanking you,

Yours faithfully,

For SHIVA MILLS LIMITED

M SHYAMALA
COMPANY SECRETARY

Encl: as above

JSM/SERVER/SML/LETTER TO NSE&BSE

கோவை, தவ, 14-கோலையில் மக்கள் நீதி மப்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனில் 7வது பிறந்தநாளை முன்னிட்டு

சம்பது பிறந்தநானை முன்னிட்டு உடல் உறுப்பு தான விடுப்படுகள் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதகுகிற்கு மாநில செயலாளர் பேரப்புனர் அலுஷா சவி மற்றும் சோவை மேற்கு மாவட்ட செயலாளர் நிட்கோ சிவா ஆகியோர் கூறியதாவது:-

டிக்கள் நீதி மற்பத்தின் தலைவர் கமல்ஹாசுனின் 73வது பிறந்த நாள் விறா நலம்பர் 7ஆம் தேதி கொண்டாடப் ரட்டது. கும் ஒருவரின் உடல் உறுப்புகளை நானம் செய்வதால் பலருக்கு உயிர் கிடைக்கும், கமல்ஹாசுன் 2003 ஆம்

வெடக்கும். கடல்றுறாகன் 2012 ஆம் ஆண்டு மருத்தவ ஆராய்கிக்காக தான் இறந்த மிறகு தனது உறுப்புகளை தாகம் செய்துள்ளனர். இதன் தொடக்கியாக கோவையில் அவரின் பிறத்ததான் விழுந்துவர் விழுந்துவர் விழுந்துவர் விழுந்துவர் விழுந்துவர் விழுந்துவர் விழுந்துவர் விழுந்துவர் விறத்துள்ள விறப்புகள்ளும் உடல் உறுப்பு தாகாம் விழிப்புகள்ளும் படுத்தியின் மாருக்கான் போட்டியில் கமாரி 500 ஆண்கள் பொடங்கில் கமாரி 500 ஆண்கள் பெங்ககள் மற்றும் குழுத்தைகள் வெளக்கில் கொண்டு

அந்தைகள் கலிது இவர்களுக்கு கமல்றாசன் உருவம் பொருத்திய ஊசிட்ட, டெடல் மற்றும் சான்றத்திசன் வழங்கப்பட்டது. மாறத்தாத் வருங்கப்பட்ட து. மாறத்தான் ஆக்லெட்டிக் கோழரத்தார் ஆக்லெட்டிக் சங்கத்தின் திர்வடை

மாரத்துவி போட்டியை கோயமுத்துர் அதிலேட்டிக் சங்கத்தின் நிற்வாகிகள் உறுப்பிகளர்கள் முறையாக நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிகுழ் வமர்கினாள்கள்



மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கொரோன விதிமுறைகள் மொத்தப் பரிசுத் தொகையாக கொட்டுரான விதிமுறைகள் மொத்தப் மிசுத் தொகையாக 26 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கலந்துகொண்ட பொற்றும் கிறும்கி மற்றும் மாந்துகள் எங்களுக்கு காலை உணவு மற்றும் பிள்வட் குலல் தன்னரிர் பாட்டில்கள் வழங்கப்பட்டன். போட்டியில் பங்கு பெற்ற

அளைவரும் சொல்ட தடுப்பூடு போட்டவர் விசா அனுமதிக்கப்பட்டனர். இந்தப் போட்டி சுத்தராபுரம் சந்திப்பில் தலங்கி சூந்பபாளையம் பீரிவு வரை சென்ற திரும்பவும் சுத்தராபுரம் பகுதிக்கு வந்து க்கது. திறைவடைந்தது. இப்போட்டி யானது

பிரிவுகளாக நடத்தப்பட்டது ஆண்கள், பெண்கள் மாணவர்கள், , எணவிகள் என தனித்தனியாகப் பாட்டிபும் பரிசனிப்பும் போட்டியும் தடைபெற்றது.

மக்கள் நீத்) மய்யம் கோவை மக்கள் நீற் மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக தடைபெற்ற இந்திகழ்வினை நட்கோ சிவா அலைமையில் எம். மோகள் றாழ், கண்ணைம் சீதாபதி, கே.லினோபா, ஒரு.கதேத், எஸ்.அரி.விஜயகுமார், ஒரு.கதேத், எஸ்.அரி.வுள்ள ஜாவித், முரவிதான், டி.பிரவில் ஏ.நாகராஜ், ஆர்.ரகுநாதன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர்கள் அக ஒன்றிணைந்து நடத்தினர்.

வரத்து குறைவு: சர்க்கரை, வெல்லம் விலை உயர்வு

4-போடு, நவ. 1 (-ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் மார்க்கொட்டில் நேற்று, நாட்டு சர்க்கரை 30 கிலோ எடையுள்ள

முதல் கு.1,330 வரையில் விற்பனையானது. அச்சு கிற்பனையானது. வெல்லம் 30 கிலோ இதே போல உருள்ளட எடையுள்ள 400 மூட்டை வெல்லம் 30 கிலோ வரத்தானது. எடையுள்ள 1,400 ஒரு மூட்டை கு.1,300



EXTRACT OF THE DETAILED FORMAT OF QUARTERLY! HALF YEARLY UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30.09.2021 FILED WITH STOCK EXCHANGES UNDER REGULATION 33 OF SEB (USTING OBLIGATIONS AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS 2015.

SI. No.	PARTICULARS	Quarter ended 30.09.2021 (Unaudited)	Quarter ended 30.09,2820 (Unaudited)	HatiYear ended 30.09.2021 (Unsudited)	Half Year ended 30.09.2020 (Unaudited)
1.	Total Incometrom Operations	5,381.88	3.668.55	9,015,44	4.606.32
£	NetProfit/(Loss) for the penod beforeTax, Exceptional aidfor Extraord-naryitems	548.07	20.54	1,174.45	-235.69
3.	Net Profit(Loss) for the penod before Tax (after Exceptional and/or Extraordinary terms)	648.07	20.54	1.174.45	- 235.69
4	Net Profit(Loss) for the period afterTax (alterExceptional and/or Extraordinalystems)	47-4,58	37.78	860.47	-204,44
5.	Total Comprehensive Incrime for the period (Comprising Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)	472.53	37.21	856.37	-205 61
5. 1,	Equity ShareCapital Earnings per Share (of Rs. 10 each) (for continuing and discontinued operations)	864.18	864.18	864.18	864.18
	I)Basic ii)Dluted	5,49 5,49	0.44 0.44	9.96 9.96	-2.37 -2,37

Notes: 1) The full format of the quarterly financial results are available on the Stock Exchanges website www.bsehdia.com, www.nseindia.com and Company's website www.shivamills.com 2) Previous Periodi/yearfigures have been regrouped wherever necessary ForSHIVA MILLS LIMITED

Place Combato Date 13.11.2021

S V ALAGAPPAN MANAGNGDIRECTOR DIN 00002450

மூலப்பொருள் விலை உயர்வு: ฉบบับเ தொழில் பாதிப்பு

கோவை, நவ. 11-தானவ், நம், 712-மூல ப் பொருட்கள் கடும் விலை உயர்வைச் சந்தித்துள்ளதால், உலோக வார்ப்புக்களைத்தயாரிக்கும் வார்ப்புக்களைத்தயாரிக்கும் வார்ப்படத் தொழில் வாப்படிகளைத் தயாரக்கும் தொழில் நிறுவனங்கள் தொழிலை சுருக்கிக்கொள்ளும் அல்லது திறுத்தினிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ந நகையடும். இன்னைக்கு த்னினப்பட்டுள்ளன. உய றீத் து வ கு மு முவப்பொருள் விளவ உயர்வு தரும் அழுத்தத்தை அந்த நிறுவனங்களால் தாங்க முடியலில்லை. மு வ ப் பொருட்களில் விடையர்வின்காரணமாக வாப்படத் தொழிலின் நாட்குந்தி வெவு கடந்த இரண்டு மாதங்களில் 259 அநிகரித்துள்ளது. குறைந்துவரும் லாபம், கருங்கிவரும் நடைமுறை முறைகள் ஆகியவற்றில் காரணமாக நாடெர்கிலும் உள்ள வார்ப்படத் தொழில் நிறுவளங்கள் தற்காலில்மாக

நிறுவனங்கள் தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கோ அல்லது அனதவிட அடுக காலத்துக்கோ உற்பத்தியை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று இந்திய வார்ப்படத் தொழில் நிறுவனம் தெரிவிக்கிறது.

நாடெங்கிலும் தொழிற்சாலைகளுக்கான

வாரப்பட்க நடைமுறைக்கு ஒத்துவராத வன்றாகவும், செறு ஒன்றாகவும், டிடப்படும் நிறுவனங்கள் **மூட**ப்படும் நிலையில் இருப்ப, காகவும் ஐஐஎப் தெரிவிக்கிறது. இந்தப் பின்னணியில்

ுப்படிக்கிறது. இத்தப் பீன்னணியில் வரிப்பழுத் தொழிலில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொரு விக வின் மீதான இகக்கு மூல ப் பொருள் களின் மீதான இறக்குமதித் தீர்கையை அரசு திரும்பப்பேற வேண்டும் என ஐஜளப் கோரிக்கை லிடுத்திருக்கிறது.

ஐஐஎப் தேலேந்திர தவலைவர் ஜெயின்

கூறுகையில் பெரும்பாவான மூலப்பொருள்கள் இறக்கு மதி செய்யப்படுகின்றன.

தீர்வையைக் குறைத்தால் உற்பத்திச் செலவு குறையும். இரும்புஉலோகக்கலவை உற்பத்தியை ஆதுரிக்கவும். வார்ப்புரு தெயுிவில் ப யன் படு த் த ப் படு ம்

பெறிப்பொருள்களுக்கு கொள்ளை ஆதர்பு அரசு து வழுக்கை வேண்டும். இந்த விலை மடிய் தொடர்பாக எம்பந்தில் நடந்பமுடித்த ஆசிய நடந்பமுடித்த ஆசிய நடந்பமுடித் கூட்டத்தில் கொமப்புக் கூட்டத்தில் கிக்கான எனத்துரையாடன்

Apollo Hospitals Enterprise Limited
Corporate Identity Number: L851 IDTN 1979P. C008035
Regd. Office | No. 19 Bishop Gardens, Raja Annamalajpuran, Chennai - 28, Tamil Nadu
Tel. + 91 - 44 - 28290956, Fax + 91 - 44 - 28290956 Email, investor, relations@apollohospitals.com, Website: www.apollohospitals.com



Extract of Statement of Unaudited Financial Results for the Three & Six Months Ended September 30, 2021

Rs. in Lakhs.except persharedata)

			Standalon	indalone Consolidated				Consolidated				
Particulars	Three months ended 30/09/2021	Preceding Three months ended 30/06/2021	Corresponding Three months ended 30/09/2020	Year to date figures for current period ended 30/09/2021	Yearto date figuresfor previous period ended 30/09/2020	Previous year ended 31/03/2021	Three months ended 30/09/2021	Preceding Three months ended 30/06/2021	Corresponding Three months ended 30/09/2020	Year to date figures for current period ended 30/09/2021	Year to date figures for previous period ended 30/09/2020	Previous year ended 31/03/2021
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
Total Income from Operations (net)	2,83,149	3,00,345	2,41,924	5,83,494	4,38,244	9,17,119	3,72,270	3,78,485	2,77,204	7,50,755	4,95,125	10.60,500
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	28,903	23,957	3,953	52.860	(14.639)	18,581	38,299	30,512	3,015	68,811	(23,686)	16,082
Net Profit / (Loss) for the period (before Tax. after Exceptional and/or Extraordinary Items)	28,903	23,283	3,844	52, 186	(14,748)	17,672	38,299	59,923	6,560	98,222	(20,142)	22,147
Net profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	18,589	15,004	3,252	33,593	(11,659)	10,515	26,741	50,068	5,899	76.809	(16.727)	13,677
Total Comprehensive Income for the period (comprising Profit / (Loss) for the period (after Lax) and Other Comprehensive Income (after tax)	18,081	15.044	2,824	33,125	(12,248)	9.957	25,965	50,295	5,549	76.261	(17,232)	15.210
Paid up Equity Share Capital (Face value of Rs 5/- each)						7,189						7,189
Other Equity		J				5.12,973						4,52,293
Earnings Per Share of Rs 5/- each												
Basic	*12.93	10.44	*2.34	*23.36	(8.38)	7.51	*17.24	*34.03	*4.33	*51.26	*(10.63)	1074
Diluted	*1293	*10.44	*2.34	*23 36	*(8.38)	7.51	*17 24	*34.03	14.33	*51.26	*(10.63)	10.74
Networth				5.43,816	3,69,465	5.14,380						
Paid up Debt Capital				20,000	50,000	20.000						
Debenture Redeemption Reserve				5,000	12,500	5000						
Capital Redeemption Reserve				600	600	600						

- 1. The above is an extract of the detailed format of financial results (both standalone and consolidated) for three and six months ended September 30 2021 filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disconum Retjuirement) Regulations 7015. The huil financial result serve available on the cinck exchange websters www. neventia.com and two. hermitiacom and falso the company's webster www.aprillehosquil.akr.com 2. The unaudided financial results Standalone and Consolidated of Anolido Hosquils Enterbrise Limited (The Company') for the three and six months, ended September 30, 2021 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their meetings held on November 11, 2021 and November 12, 2021, respectively and have been subjected to limited review by the statutory auditors.
- 3. For the items referred in the Regulation 52(4) of the SEBI (usting and Other Disclosure Requirements) Regulations. 2015, the perfinent disclosures have been made to the Stock Exchanges (BSE and NSE) and can be accessed on the URL (twin beliefidia, com and www.nseindia.com).

 4. The listed non-convertible dehentures of the Company aggregating to Rs. 20,000 lakhs as on September 30, 2021 are secured by way of first charge in the Company's properties and the asset cover thereof exceeds hundred percent of the principal amount of the said debentures.
- S. The Company has received approval from the Regional Director, Ministry of Corporate Affairs on June 28, 2021 for the Scheme of Amalgamation with the following wholly owned subsidiary companies, with the Appointed Date being April 1, 2020.

- 6 The Board of Directors and the shareholders have approved in their meeting held on June 23, 2021, and August 14, 2021 respectively, a re-organisation through a slump sale of identified business undertaking comprising of the phadistribution business including the online technology platform Apollo 24lf and the Company's shareholding on Apollo 16 Health Company's that the state of the Apollogy of the phadistribution business including the online technology platform Apollo 24lf and the Company's shareholders and severated reflexions. Pending completion of the other conditions precedent including receptor of requisite approvable from APIC, shareholders and severated reflexions. Pending completion of the other conditions precedent to consumm transaction, the identified business undertaking is not available for immediate sale as prescribed under Ind AS 105. "Non current Assets Held for Sale and Discontinued Operations" and consequently no effect for this transfer has be this standalized from Fanzacia results.

Consequently, the figures for the three and six months ended September 30, 2021 are not comparable with the figures for the previous three and six months ended September 30, 2020 respectively.

3 Pursuant to the approval accorded by the members through Postal Ballot to raise equity proceeds upto a sum of Rs 150,000 lakks, the Company completed a Qualified Institutional Equity(QIP) placement in January 2021, allotting an additive 4659,498 equity shares at a price of Rs 2,511 per share (face value Rr 5/- each) aggregating to a sum of Rs 116,99999 lakks

Foreclosure of debts
Acquistion of equity stake in Apollo Multi Speciality Hospitals Limited
Balance amounts placed in Mutual Funds pending deployment as on 30th September 2021

The Company completed the acquisition of an additional 50% stake held by Geneagles Development Pie Limited (erstwhile joint venturer) in Apollo Multi Speciality Hospitals. Limited (AMSHL) (formerly known as Apollo Gleneagles Hospitals Limited (Collation or 22nd April 2021 for a consideration of Rs. 4 1000 lakhs. Consequently, AMSHL became a wholly owner subsidiary of the Company and has been consolidated effective from 22nd April 2021. The figures for the three and six months ended especiality of the Company and has been consolidated effective from 22nd April 2021. The figures for the three and six months ended especiality and the figures for the previous year-ended Manch 31, 2021.
The acquistion date fair value of the existing equity interest in AMSHL compared to its carrying amount resulted in a gain of Rs. 29.411 lakhs, which has been included under exceptional titems. The impact of this gain on Earnings Res Share (EPS) for the three months ended Superior share of Rs. 25ead National Share of

DR. PRATHAP C REDDY Executive Chi

SHIVA MILLS LIMITED

EXTRACT OF THE DETAILED FORMAT OF QUARTERLY; HALF YEARLY UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30,09,2021 FILED WITH STOCK EXCHANGES UNDER REQULATION 30 FS EBIL (LISTING OBLIGATIONS AND DISCLOSURE REQUIREMENTS) REQULATIONS 2015.

SL No.	PARTICULARS	Quarter ended 30.09.2021 (Unaudited)	Quarier ended 30.09.2020 (Unaudited)	HelfYear ended 30.09.2021 (Unaudited)	HalfYear ended 30.09.2020 (Unaudited)	
t.	Total Innome From Operations	5,381.88	3,668.55	9,015.44	4.606.32	
	Net Profit/(Loss) for the period befor eTa X, Exceptional and/or Extraontinary items	648.07	20.54	1 174.45	-235.69	
2	NetProfit/(Loss) for the period be for a Tax (after Exceptional and/or Extraoronary items)	648.07	20.54	1,174.45	- 2 35.69	
4	Net Profit(Loss) for the period after Tax (alter Exceptional and/or Extraordinary/tems)	474,58	37.78	86047	+ 204,44	
9	Total Comprehensive Income for the period (Comprising Profit/ (Loss) for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)	472.53	37,21	85637	-205.61	
B.	EquilyShareCaptal	864.16	864,18	864.18	864.18	
7.	Earningsper Share (of Rs. 10 each) (for continuing and discontinued operations)					
	I)Basic	5.49	0.44	9.96	. 2.37	
111	ii) Dilu ted	5,49	0.44	9.96	-2.37	

Noise 1) The full fromatof the quarierly financial results are available on the Stock Exchanges website www.bseindia.com, www.nsendia.com and Company's website www.shiwamilis.com 2) Previous period/year figures have been regrouped wherever necessary For SHIVA MILLS LIMTED

Place Coimbatore Dale 13.11.2021

S V ALAGAPPAN MANAGING DIRECTOR DIN00002450

NecLife NECTAR LIFESCIENCES LIMITED

Regd.Office:Vill Saidpura, Tehsil Derabassi, Distt. S.A.S. Nagar (Mohali), Punjab. 140507, Clik: L24227981995PIC016664 Tel. + 91-17 62-532 001, Email: cs@neclife.com, Website: www.aeclife.com Extract of Unaudited Results for the Quarter and half year ended 30.09.2021 (Rs in Lacs)

Sr.	Particulars		Standalone		Consolidated			
No.		30/9/2021	30/9/2020	30/9/2021	30/9/2021	30/9/2020	30/9/202	
		Quarte	rended	Helf Year Ended	Quarter	ended	Half Year Ended	
1	Total Income from Operations	42008.53	468/17/49	B644893	42008.53	48871.34	86508.97	
2	NetProfit / Kossi for the periodibelos(Tax). Exceptional and/or Estraordinary items)	39.14	(1,096.84)	115.50	39.12	(1,097.51)	86.03	
3	NetProils/(Loss) for the period before taxiatter Exceptional and/or Extraordinary/temp)	39.14	[1,096.84]	115.50	39.12	(1,097.5))	88.03	
4	Net Profit / Cossifor the period after tax lafter Exceptional aidfor Extraordinary (term)	186.15	1730.74)	393.00	186.13	(731.46)	365.53	
5	Total Comprehensive Income for the period I Comprehing Profit (Alaxa) for this period latter real and other Comprehensive Introne Lafterter)	186.15	(73(1.74)	393.00	186.65	(7:30.92)	365.91	
6	Equity Share Capital	2.242.61	2.242.61	2.242.61	2,242.61	2,242.61	2,242.61	
7	Reserves (excluding Revaluation Reserve) as a bown in the Audite dB slane a Shoot of the provious year		103.830.50			103,960.36		
8	Earnings Per Share fel Rs. (J. each)[for continuing and discontinued operations) 1. Basic. 2. Diluted:	Q.D8 80.0	10.331	0.18 0.18	8.08 0.08	10331	0.16 0.16	

Note: The absences are not not for investigation of the substance of the s

(Dr. Dinesh Dua) Executiva Director

भारतीय रिज़र्व बैंक

भारतीय रिजर्व बैंक रिक्स RESERVE BANK OF INDIA AZA MENTAL MENTAL

The following State Governments/UTs have offered to sell 2 to 22 years securities to way of auction for an aggregate amount of ₹10,000 crore (Face Value)

81. Na.	TUelsta	to be raised (fcr)	Additional borrowing (Green Shoe) option (Ccr)	Tenure (in Years)	Type o I aucilod
1.	Karnataka	1,000	>:	2	Yield based
		1.000		10	Yield based
2.	MadhyaPradesh	2,000	- 30	20	Yieldbased
3.	Tamil Nadu	1,000	- 2	8	Yield based
4.	Telangana	1,000	*	22	Yield based
5.	Uttar Pradesh	2,500	2	10	Yieldbased
6.	West Bengal	1,500	-	16	Yieldbased

Total 10,000 10.

led by E-mails/SMSs/Calls pro

/ SIGISI SMALL INDUSTRIES DEVELOPMENT BANK OF INDIA SWAVAlamban Challenge Fund (SCF) SIGNI has launched 2" Window of Swavalamban

SiDBI has launched 2" Window of Swavalamban Challenge Fund on November 15, 2021 for accepting inclusive, Innovalive and impactual proposals from eighble enlites, on the selected theres. The detailed guidelines on SCF are available on Udyammura porteil and the Same may be accessed at https://liscf.udyammirlar.in.ch.thps://liscf.udyammirlar.

Eligible entities may register and apply online latest by December 15, 2021,1800 hours Addendum/Corrigendum, if any, will be published on the above mentioned website only.

ACKO GENERAL INSURANCE LIMITED

IRDA Registration No. 157 dated September 18, 2017, CIN: U66000KA2016PLC138288
Registered & Corporate Office Address: 2nd Floor, #36/5, Hustlehub One East, Somasandrapalya, 27th Main Rd, Sector 2, HSR Layout, Bengaluru, Karnataka 560102. Call: 080 6832 3600, Visit us at: www.acko.com

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE HALF YEAR ENDED SEPTEMBER 30, 2021



BALANCE SHEET

(Rs. In Lakhs)

(Rs. In Lakhs)

S. No.	Particulars	As at 30th Sept., 2021	As at 30th Sept., 2020
	SOURCES OF FUNDS		
1	SHARE CAPITAL	89,600	54,600
2	RESERVES AND SURPLUS	107	
3	FAIR VALUE CHANGE ACCOUNT		
	- Shareholders' Funds	¥.	1
	- Policyholders' Funds	*	
4	BORROWINGS		
	TOTAL	89,707	54,608
	APPLICATION OF FUNDS		
5	INVESTMENTS		
	Investments - Shareholders	18,764	14,388
	Investments - Policyholders	53,967	27,719
6	LOANS	(*)	
7	FIXED ASSETS	291	547
8	DEFERRED TAX ASSET (NET)	Tip.	1
9	CURRENT ASSETS :		
	Cash and Bank Balances	577	314
	Advances and Other Assets	5,895	9,542
7 8 9 9	Sub-Total (A)	6,472	9,856
10	CURRENT LIABILITIES	37,918	25,998
11	PROVISIONS	21,164	8,533
	Sub-Total (B)	59.082	34.531
12	NET CURRENTASSETS (C) = (A-B)	(52.610)	(24,675)
13	MISCELLANEOUS EXPENDITURE (To		
	the extent not written off or adjusted)		
14	DEBIT BALANCE IN PROFIT AND	69,295	36,629
	LOSSACCOUNT		
2 3 4 5 6 7 8 9	TOTAL	89,707	54,608

PROFIT AND LOSS ACCOUNT

S.No.	Particulars	For the Half year ended 30th Sept., 2021	For the Half year ended 30th Sept., 2020
1	OPERATING PROFIT / (LOSS)		
	(a) Fire Insurance	(1)	į.
	(b) Marine Insurance		3
	(c) Miscellaneous Insurance	(23,023)	(4,098)
		(23,024)	(4,098
2	INCOME FROM INVESTMENTS		
	(a) Interest, Dividend & Rent - Gross (b) Profit on sale/redemption of Investments	398	496
	(c) (Loss on Sale/redemption of Investments)	51	330 (168
	(c) (Loss on Sale/redemption of investments)	435	658
-	07/170 11/00117	400	030
3	OTHER INCOME (a) Provision for diminution in value of investments written back	0	250
	(b) Other Income		
	(b) Other ricome		250
	TOTAL (A)	(22,589)	(3,190)
4	PROVISIONS (Other than taxation)		
	(a) For diminution in the value of investments	*	
	(b) For doubtful debts		
	(c) Others		,
5	OTHER EXPENSES		
	(a) Expenses other than those related to Insurance business	38	27
	(b) Bad Debts written off	-	
	(c) Others	38	27
_	TOTAL (B) Profit / (Loss) Before Tax	(22.627)	(3,217)
	Provision for Taxation	(22,027)	(3,217)
	Profit / (Loss) After Tax	(22,627)	(3,217)
5 6 7 8	Appropriations	(22,021)	(3,217)
	(a) Interim dividends paid during the year	*	
	(b) Final dividend paid (c) Transfer to any Reserves or Other Accounts		
-	··		
3 4 1 6 6 1 7 8 1 6 6 1 7 8 1 6 6 1 7 8 1 8 1 7 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8	Balance of Profit / (Loss) brought forward from last year	(46,668)	(33,412
	Balance carried forward to Balance sheet	(69,295)	(36,629)

REVENUE ACCOUNT

ANALYTICAL RATIO

				S 61 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10	T.			(1/2	s. In Lakhs)				
		For the Half year ended 30th Sept., 2021					For the Halfyear ended 30th Sept, 2020				Particular	Forthe Half year ended	For the Half
S. No.	Particulars	Fire	Marine	Miscell- aneous	Total	Fire	Marine	Miscell- aneous	Total	S. No.		30th Sept., 2021	year ended 30th Sept., 202
1 2	Premiums earned (Net) Profit/ (Loss) on sale / Redemption of Investment Interest, Dividend & Rent- Gross Others	2		17,824 106 1,135	17,826 106 1,135		12	6,697 247 757	6,697 247 757	1 2 3 4 5 6	Gross Direct Premium Growth Rate Gross Direct Premium to Net worth Ratio Growth rate of Net Worth Net Retention Ratio Net Commission Ratio Expense of Management to Gross Direct	177.20% 2.03 13.58% 61.83% (3.54%) 57.03%	(9.58%) 0.83 33.59% 50.39% (8.16%) 54.46%
.4	TOTAL (A)	2	-	19,065	19,067	- 3		7,701	7,701	7	Premium Ratio Expense of Management to Net Written	84.71%	108.07%
5 6 7 8	Claims Incurred (Net) Commission Operating expenses related to Insurance Business Premium Deficiency	1		20,371 (908) 22,625	20,373 (908) 22,626	****	10 14 13 14	4,553 (615) 7,860	4,553 (615) 7,860	9 10 11 12	Premium Ratio Net Incurred Claims to Net Earned premium Claims Paid to claims Provisions Comblined Ratio Investment Income ratio Technical Reserves to Net Premium Ratio Underwriting Balance Ratio	114.29% 14.98% 199.00% 5.50% 1.46 (1.36)	67.979 7.189 164.099 8.829 2.28 (0.76)
9	Others (Administration Charges) TOTAL (B)	3	- 1	42,088	42,091			11,799	11,799	14 15	Operating Profit Ratio Liquid Assets to Liabilities Ratio	(129.16%) 0.27	(61.19%) 0.24
	Operating Profit/(Loss) C = (A-8)	(1)		(23,023)	(23,024)	4	: 4	(4,098)	(4,098)	17	Net Earning Ratio Return on Net Worth Ratio Available Solvency Margin Ratio to Required	(88.25) (110.85%) 1.61	(42.67) (17.90%) 3.36
	APPROPRIATIONS Transfer to Shareholders' Account Transfer to Catastrophe Reserve	(1)	2	(23,023)	(23,024)	100		(4,098)	(4,098)		Solvency Margin Ratio NPA Ratio Gross NPA Ratio Net NPA Ratio	NA	NA NA
	Transfer to Other Reserves TOTAL (C)	(1)	- 0	(23,023)	(23,024)		7.	(4,098)	(4,098)	21	Debt Equity Ratio Debt Service Coverage Ratio Interest Service Coverage Ratio	NA NA NA	NA NA NA

Note: The Board of Directors have adopted the Unaudited financial statements for the half year ended 30th September, 2021 at their meeting held on 2nd November, 2021

For and on behalf of the Board of Directors Varun Dua Managing Director and CEO (DIN : 02092948)

Place : Bangalore Dated : 2nd November, 2021